

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா

இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறைஇயேசுவில் அன்பானவர்களே! இன்றைய இனிய நாளில் நாம் அனைவரும் கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவை கொண்டாட அன்புடன் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

உடல், இரத்தம் என்பது, மனித வாழ்வைக் குறிப்பது. அதனால், நாம் இன்று இயேசுவின் வாழ்வைக் கொண்டாடுகிறோம். அவர் தம் உடலையும், இரத்தத்தையும் நம் வாழ்வுக்காய் கையளித்ததால் அவரது வாழ்வோடு நம் வாழ்வையும் இணைத்து கொண்டாடுகிறோம். இந்த விழா அடிப்படையில் வாழ்வு விழா.

அவர் நமக்காக தம் உடலையும், இரத்தத்தையும் தந்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். அதை உண்டு பருகும் நமக்குள்ளாக, நாடும் இயேசுவைப் போல இச்சமூகத்தில் பாதிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, ஆதரவற்ற மக்களின் வாழ்விற்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டுமென்ற தியாக மனதினைப் பெற வேண்டும். “யாரோ எப்படியோ போகட்டும், நான், என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும்” என்ற சுயநல மனநிலையகற்றி, பிறர் நலனுக்காய் உழைத்திட முன் வரவேண்டும். கிறிஸ்து இயேசுவின் மனநிலையை நமதாக்க வேண்டும்.

இயேசுவின் திருவுடலும், திரு இரத்தமும் அவரது உடனிருப்பை நமக்கு உணர்த்துகின்றது. அவரது உடனிருப்பை உண்மையாக உணரும்போது நம் வாழ்வில் நிச்சயம் நல்ல மாற்றங்களை காண முடியும். பல்வேறு பிரச்சனைகளினால், துன்பங்களினால் துவண்டு, சோர்ந்து போன நம் உள்ளங்களுக்கு அவரது உடனிருப்பு புதுத்தெம்பை, புத்துணர்ச்சியைத் தந்து, வாழ்வைத் தொடரச் செய்கின்றது. அவரது உடனிருப்பை உய்த்துணர்ந்த நாம், நம் வாழ்வில் உடனிருப்போர்க்கு மட்டுமல்லாது, உடல், மனதளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் உடனிருப்பைத் கொடுப்பதன் வழியாக அவர்களும் தங்கள் வாழ்வில் உற்சாகத்தை, ஊக்கத்தை பெற்றுக் கொள்வார்கள்.

கிறிஸ்து இயேசுவை அன்றாடம் உட்கொள்ளும் நாம், நம் வாழ்வை அவரன்புப் பாதையில் தொடர்ந்திடக் கூடிய, தன்னலமற்ற மனதினை பெற்று, பொதுநல வாழ்வை முன்வைத்து பயணிப்போம்.

முதல் வாசக முன்னுரை: விடுதலைப்பயணம் 24:3-8

அன்பர்களே, இன்றைய முதல் வாசகம், மோசே வழியாக கடவுள் ஏற்படுத்திக்கொண்ட பழைய உடன்படிக்கையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசே இஸ்ரவேல் மக்கள் சார்பாக ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துவதையும், அவர்கள்மீது உடன்படிக்கையின் இரத்தத்தைத் தெளித்ததையும் இதில் காண்கிறோம். கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கைக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: எபிரேயர் 9:11-15

அன்பர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், தலைமை குருவான கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறது. இயேசு கிறிஸ்து தம்மையே மாசற்ற பலியாக ஒப்புக்கொடுத்து, நமக்கு மீட்பு கிடைக்கச் செய்தார் என்பதை எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவுக்கு உகந்த புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

கிறிஸ்துவின் திருவுடலை, திரு இரத்தத்தைப் பெற்றுக் கொள்வதின் வழியாக, கிறிஸ்துவை நம்மில் வாழச் செய்திடும் வகையில், நம் பாவ வாழ்வை விடுத்து, தூயதோர் வாழ்வினைப் பெற்று, அவரது வாழ்வை நமதாக்கி, முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் தந்திடும் நன்மக்களாக வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. “கொடுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்” என்றுரைத்த நல்தெய்வமே,

ஏழைகள், வறுமையில் உழல்வோர், நலிவுற்றோர் அனைவரையும் புறக்கணிக்காது, தன்னலத்துடன் வாழாது, அவர்கள் வாழ்வு ஏற்றம் பெறும் வகையில், பொதுநல உள்ளத்தினைப் பெற்று, எங்கள் வாழ்வை அதற்காய் அர்ப்பணித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடக்கூடிய, நல்மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. “ஒருவன் என்னுள்ளும், நான் அவனுள்ளும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனி தருவான்” என்றுரைத்த அன்பு தெய்வமே,

இந்த உலகத்தின் தவறான மாயக் கவர்ச்சியில், எங்கள் வாழ்வினை வீண் ஆடம்பரத்திலும், பகட்டான, போலித்தனமான வாழ்விலும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இத்ததைய தீய, கெட்ட எண்ணங்களிலிருந்து, விடுபட்டு, உண்மைத் தெய்வமாகிய உம்மிலேதான் அனைத்தும் நிறைந்திருக்கின்றது என்பதை கண்டுணர்ந்து, உம்மோடிணைந்து, உம் வார்த்தை காட்டும் உண்மையின் வழியிலே, உம் தெய்வீகப் பிரசன்னத்திலே எங்கள் வாழ்வை கையளித்திடும் உறுதியான விசுவாசம் நிறைந்த இதயத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. “கடவுளால் ஆகாதது எதுவுமில்லை” என்றுரைத்த வாழ்வளிக்கும் வள்ளலே,

பல்வேறு நோய்களினால் துன்புறும் நோயாளிகள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்களை உம் அருட்கரத்தினால் தொட்டு, பரிபூரண சுகம் தந்து, அவர்கள் தங்கள் வலுவின்மையினால் செய்த பாவங்களை உம் பேரன்பினால், இரக்கத்தினால் மன்னித்து, அவர்கள் உம்மால்

மீண்டும் புதுப்படைப்பாக, புதிய வாழ்வினைப் பெற்று, உமதன்பிற்கு என்றும் நன்றியறிந்த மக்களாக, நல்சாட்சிகளாக வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. “சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

இன்றைய வாழ்வின் யதார்த்தத்தில் பெற்றோரை, பெரியவர்களை மதிக்காது, அவர்கள் பாசத்தை உணராது, கீழ்படியாது, தன்விருப்பப்படி வாழ்ந்து, அவர்களை புறக்கணித்து, முதியோர் இல்லங்களில் சேர்த்து, அவர்களை இறுதிவரை கண்ணீர்க் கடலில் ஆழ்த்திடும் அவல நிலையகற்றி, பெற்றோரின் அன்பை, பாசத்தை, தியாகத்தை, வழிகாட்டுதலை உணர்ந்து, அவர்களை மனம் புண்படும்படி நடந்து கொள்ளாமல், அவர்களை கண்முன் காணும் தெய்வமாக மதித்து, நேசித்து, நம் உடனிருப்பைத் தந்து, அவர்களோடு இறுதிவரை இணைந்து இன்பமாக வாழக்கூடிய, மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Rev. Fr. Amirtha Raj Sundar J., amirsundar@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com